

பத்திரிக்கைக் குறிப்பு



இந்திய ரிசர்வ் வங்கி

www.rbi.org.in

e-mail: help@rbi.org.in

பத்திரிக்கைத்தொடர்பு அலுவலகம்,
மத்திய அலுவலகம், தபால் பெட்டி எண் 406,
மும்பை - 400 001.

ஜூன் 2005

இறந்துபோன வைப்புத்தொகையாளரின் கணக்குகள்
கேட்புரிமைகளைத் தீர்வுசெய்வதில் வசதிக்குறைவினையும்
இன்னல்களையும் தவிர்க்கவும்
வங்கிகளுக்குக் கூறுகிறது ரிசர்வ் வங்கி

இறந்துவிட்ட ஒரு வைப்புத்தொகையாளரின் கேட்புரிமைகளை இன்னல்களின்றியும் விரைவாகவும் தீர்வுசெய்யும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி கணக்குடையோர் அல்லது உயிருடனிருப்போர் என்னும் பிரிவுக் கணக்குகளிலும் வாரிசு குறிப்பிடப்படாத கணக்குகளிலும் உள்ள இறந்துவிட்டோர் கணக்குகளிலும் உள்ள மீதித்தொகையினை விடுவிப்பதற்கு குறைந்தபட்சப் பதிவுகளுடன் கூடிய எளிய முறையினைக் கடைப்பிடிக்குமாறு வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இறந்துபோனவரின் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்பதைக் கருதாமல் அந்தத் தொகையினை கணக்குடையோர் அல்லது உயிருடனிருப்போர் என்னும் பிரிவுக் கணக்குகளுக்கு உயிருடனிருப்போருக்கு அல்லது நியமிக்கப் பட்டோருக்கு வாரிசுச் சான்றிதழ், நிருவாகக் கடிதம், இழப்பெதிர்காப்பு பத்திரம் அல்லது பிணையம் போன்றவற்றை வலியுறுத்திக் கேட்காமல் கணக்கிலுள்ள மீதித் தொகையை விடுவிக்க வேண்டும் என்று வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்களால் எதிர்கொள்ளப்படும் இன்னல்களை இது தவிர்க்கும் என்பதால் கணக்குடையோர் அல்லது உயிருடனிருப்போர் பிரிவு அல்லது பேராளரை நியமித்தல் என்னும் பிரிவுக்கணக்குகளில் உள்ள அணுகூலங்களைப் பொதுமக்கள் அறியும்படி விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கணக்குடையோர் அல்லது உயிருடனிருப்போர் என்னும் பிரிவில் இல்லாததும் நியமிக்கப் பட்டோருக்கு இல்லாததுமான கணக்குகளுக்கு, இறந்து போனவர் கணக்கிலுள்ள மீதித் தொகையினை இழப்பெதிர்காப்புப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டு வேறு எந்த ஆவணமும் வேண்டுமென்று வலியுறுத்தாமல் அளிப்பதற்கு ஒரு குறைந்தபட்சத் தொகையினை நிர்ணயிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வேறு என்ன கூறியுள்ளது ?

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் குறித்த கால வைப்புநிதி, பாதுகாப்புப் பெட்டகங்களை பயன்படுத்துதல், அதில் பொருள்களை வைப்பதும் எடுப்பதும் போன்றவற்றில் எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வசதி போன்றவற்றை உள்ளடக்கியது.

குறித்த கால வைப்புக் கணக்குகளுக்கு :

இறந்து போனவரின் வைப்புத்தொகைக் கணக்குகளுக்கு கணக்குடையோர் இறந்துவிட்ட நிலையில், தண்டத்தொகை எதுவுமின்றி முதிர்வுக்கு முன் கணக்குகளை முடித்துக்கொள்வதற்கு அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. குறித்த கால வைப்புநிதி தொடங்குவதற்குரிய விண்ணப்பத்திலேயே அத்தகையதொரு பிரிவினைச் சேர்க்குமாறு ரிசர்வ் வங்கி வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வைப்புத்தொகைக் கணக்குடையோர் இறந்த பின்வரும் வருவாய்களுக்கு :

தொடர்ந்து வரும் வருவாய்களுக்கு அதாவது வட்டி, பங்குவீத ஆணை போன்ற இறந்து போனவரின் கணக்கில் வரவு வைப்பதற்கெனப் பெறப்படும் (அனைத்து வகையான வருமானங்களுக்கு) சட்டப்படியான அங்கீகாரம் பெற்ற பின்னரே கருதப்பட வேண்டிய நடவடிக்கைகள் என சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. வங்கிகள் அவற்றிலிருந்து தொகை எதுவும் திரும்பப் பெறப்படாத நிலையில் “இறந்து போன.....இன் சொத்து” என்னும் பெயரில் கணக்கினைத் தொடங்கலாம். இதற்கு மாற்றாக வங்கிகள் “கணக்குடையோர் இறந்துவிட்டார்” என்னும் குறிப்புடன் அத்தகைய பணம் வழங்கு ஓலைகளை அனுப்பியவருக்கே திருப்பினுப்பி இந்த தகவலை உயிருடனிருக்கும் உடன் கணக்காளர்/நியமிக்கப்பட்டவர்/சட்டப்படியான வாரிசு போன்றோர் அந்தத் தொகை உரிய பயனாளருக்குச் சேர்வதற்கான செயல்களைச் செய்யமுடியும்.

பாதுகாப்புப் பெட்டகத்தினை அணுக உரிமை அளிப்பதற்கு :

உயிருடனிருப்பவர் அல்லது நியமிக்கப்பட்டவர் பாதுகாப்புப் பெட்டகங்களை பயன்படுத்துவதற்கும் அல்லது பாதுகாப்புப் பொறுப்பிலுள்ள பொருட்களை பயன்படுத்துவதற்கும் பொதுவாக இதே விதிமுறைகளை வங்கிகள் பின்பற்ற வேண்டும் என்று வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

கேட்புரிமைகளைத் தீர்வு செய்வதற்குரிய கால அளவு:

மேலும், இறந்துபோன வைப்புத்தொகையாளரின் கேட்புரிமைகளை கேட்புரிமையையும் வைப்புத்தொகையாளரின் இறப்புச் சான்றிதழும் திருப்திகரமான அடையாளச் சான்றினையும் கேட்பாளர் சமர்ப்பித்த 15

நாட்களுக்குள் “கணக்குடையோர் அல்லது உயிருடனிருப்போர்” பிரிவுக் கணக்குகளுக்கு உயிருடனிருப்போருக்கு அல்லது நியமிக்கப் பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. அத்தகைய கேட்பாளர்களுக்கு ஏற்படும் தேவையற்ற சங்கடங்கள் அல்லது இன்னல்கள் கடுமையான மேற்பார்வை கண்டிப்புக்கு உள்ளாக நேரிடும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகள் வேறு என்ன செய்ய வேண்டும் ?

இறந்துபோன வைப்புத்தொகையாளர்கள் பாதுகாப்புப் பெட்டக வாடகையாளர்கள் ஆகியோரிடமிருந்து கேட்புரிமைகள் 15 நாட்களுக்குமேல் நிலுவையிலுள்ள அத்தகைய கேட்புரிமைகள், அவை நிலுவையில் உள்ளதற்கான காரணங்கள் ஆகியவற்றைப்பற்றி வங்கிகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்களுடைய மன்றக்குழுவின் வாடிக்கையாளர் சிறுகுழுவுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இறந்துபோனவர்களின் கணக்குகள் போன்றவற்றைத் தீர்வு செய்வதற்குப் பல்வேறு சமயங்களில் மேற்கொள்வதற்குரிய மாதிரி இயக்கச் செயல் முறைகளை உருவாக்கி வங்கிகள் அவற்றைப் பின்பற்றுவதற்கு உதவுமாறு இந்திய வங்கிகள் சங்கத்தினை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. வைப்புக் கணக்குடையவர்களுக்கு நியமிக்கப்படுவோர் வசதியின் நன்மைகளையும் உயிருடனிருப்போர் பிரிவுக்கணக்கு பற்றியும் விளம்பரப்படுத்தவும் வழிகாட்டவும் வேண்டும் என்று வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அல்பனா கில்லாவாலா
பொது மேலாளர்.

பத்திரிக்கை வெளியீடு 2004-2005/1298